

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பருத்தித்துறை பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 172(1) ஆம் பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பருத்தித்துறை பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள்

மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் எனது அறிக்கையின் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் பூர்த்தியாக்கப்பட்ட ரூபா 27,892,436 பெறுமதியான 02 மூலதன வேலைகள் மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டு கணக்குகளில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	கணக்குகள் சரியாக தயாரிக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) சபைக்குச் சொந்தமான 40 காணிகளின் பெறுமதிகள் மீளாய்வாண்டில் இறுதி வரைக்கும் மீள் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.	மீள் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதிக் கணக்குகளில் சேர்க்கப்படும்.	-மேற்படி-
(இ) பெறவேண்டிய கழிவுப்பொருட் கட்டணம் ரூபா 443,657 தொகை நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	கொடுப்பனவு மேற்கொள்ளப்படவில்லை.	நிதிக்கூற்றுக்கள் சீராக தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஈ) சபையின் அலுவலக மின்சாரச் செலவினம் ரூபா 189,175 மற்றும் பெறவேண்டிய சூரிய மின் விற்பனை	நிதிக் கூற்றுக்களில் காட்டுவதற்கான நடவடிக்கை	-மேற்படி-

வருமானம் ரூபா 68,367 என்பன மேற்கொள்ளப்படும்.
நிதிக்கூற்றுக்களில்
காட்டப்பட்டிருக்கவில்லை.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
02 நிலையான சொத்து விடயங்களின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான பேரேட்டு மீதிகளிற்கும் நிதிக் கூற்றில் அத் திகதியில் காணப்பட்ட மீதிகளிற்கும் இடையே கூட்டுமொத்தம் ரூபா 3,505,867 வேறுபாடு காணப்பட்டது.	பொருத்தமான குழு ஒன்றினை நியமிப்பதன் மூலமாகவே இதனை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	நிதிக்கூற்றுக்களின் மீதிகள் உரிய மூல ஆவணங்களுடன் இணக்கம் செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 134 ஆம் பிரிவு	மீளாய்வாண்டில் சபையினால் ஆதனவரி அறவிடப்பட்டிருக்க வேண்டிய 18,464 ஆதனங்களில் 9,781 ஆதனங்களிற்கு K படிவம் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை.	வெற்றுக் காணிகளாகவும் உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்படாமலும் காணப்படுவதால் இனங்காண்பதில் இடர்பாடுகள் காணப்படுகின்றது.	சட்ட ஏற்பாடுகளிற்கு மைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1), (2), (3)	இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட ரூபா 471,145 தொகையான காலங்கடந்த 04 எண்ணிக்கையான வைப்புக்கள் தொடர்பில் சபை உரிய நபர்களுக்கு திருப்பிக் கொடுக்கவோ அல்லது வருமானக் கணக்கிற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம், காலங்கடந்த வைப்புக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

(இ) நகர அபிவிருத்தி அதிகார சபையின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை 2021 யூலை 08 ஆந் திகதிய 2235 / 54 ஆம் இலக்கத்தின் பகுதி I இன் 11ஆவது விடயம்	குடிபுகு சான்றிதழ் பெறப்படாத கட்டிடங்களுக்கு கால நீடிப்பு கட்டணம் ரூபா 350,000 அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	கால அவகாசம் வழங்கப்பட்டு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கால நீடிப்பு கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
--	---	--	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 78,459,648 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 53,864,370 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபையினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	7,000,000	12,120,299	4,717,242	7,403,057	650,269	1,874,440	650,269	1,224,171
(ii) வாடகை	14,095,600	16,004,747	15,788,697	216,050	10,727,840	11,291,678	11,143,663	148,015
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	1,797,200	2,098,185	2,098,185	-	2,074,534	2,136,534	2,136,534	-
(iv) ஏனைய வருமானம்	61,937,200	71,880,800	69,635,270	2,245,530	58,884,117	66,065,513	62,559,849	3,505,664
கூட்டுத் தொகை	84,830,000	102,104,03	92,239,394	9,864,637	72,336,760	81,368,165	76,490,315	4,877,850

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு நிலுவை வீதவரி கணக்கின் மீதி ரூபா 7,403,057 ஆக இருந்ததுடன் அதில் ரூபா 7,120,155 ஆன 16,146 வீதவரி வளவுகளிலிருந்து 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மீதியொன்றும் 05 ஆண்டை விஞ்சிய பழைய ரூபா 282,902 ஆன மீதியொன்றும் காணப்பட்டிருந்தன. அத்துடன் 2024 திசம்பர் 31 இல் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 460,000 ஆகும்.

சபையின் கருத்துரை

நிலுவைகளை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

பரிந்துரை

நிலுவைப் வருமானங்களை துரிதமாக அறவீடு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) மீளாய்வாண்டில் வைப்பில் இடப்பட்ட நிதி ரூபா 141,097,833 தொகையினை பயன்படுத்தி 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் அத்தியாயம் IV இன் 108 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ள பொதுப்பயன்பாட்டுச் சேவைகளுக்குரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தும், வங்கியில் வட்டி வருமானம் உழைக்கும் நோக்குடன் வைப்பிலிடப்பட்டிருந்தது.

சபையின் கருத்துரைகள்

அபிவிருத்தி வேலைகளுக்கான கொடுப்பனவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன மிகுதி குறுங்கால வைப்பிலிடப்பட்டுள்ளது.

பரிந்துரைகள்

சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், பொதுப்பயன்பாட்டுச் சேவைகளினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) மீளாய்வாண்டு மற்றும் அதற்கு நேர் முன்னைய ஆண்டுகளில் சபையினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 52.6 மில்லியன் பெறுமதியான 28 மூலதன வேலைத்திட்டங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மிகுதி வேலைகளுக்கான கேள்வி கோரப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி வேலைகளினை உரிய காலப்பகுதியில் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ) ஒரு கடைத் தொகுதி மற்றும் 07 நடமாடும் வியாபார கடைகளினை வாடகைக்கு வழங்கி வருமானத்தினை உழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கேள்வித் தொகையை தீர்மானிப்பதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சபையின் வருமான மூலங்களை பூரணமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஈ) சுற்றுலாப் பயணிகளுக்காக மணற்காடு பிரதேசத்தினுள் 2016 ஆம் ஆண்டில் கூட்டுமொத்தம் ரூபா 2,805,443

சுற்றுலாப்பயணிகளின் வருகையின்மையால் கைவிடப்பட்டதாக

செலவிடப்பட்ட அளவிற்கு போதிய பிரயோசனம்

கிரயத்தில் நிறைவேற்றப்பட்டிருந்த
செயற்திட்டம் முழுமையாக
கைவிடப்பட்டிருந்தது.

காணப்படுகின்றது.

கிடைக்கப்பெற
வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

1915 இன் 15 ஆம் இலக்க வீடமைப்பு
மற்றும் நகர மேம்பாட்டுக்கான
கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15(1) இன்
பிரகாரம், சட்டத்தின்
விதிமுறைகளுக்கேற்ப கட்டிடமானது
கட்டப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி
குடிபுகு இயைபுச் சான்றிதழ் (COC)
வழங்கப்பட வேண்டியிருந்தும்
மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும்
கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக
வழங்கப்பட்ட 107 அபிவிருத்தி
அனுமதிப் பத்திரங்களிற்கு குடிபுகு
இயைபுச் சான்றிதழ் வழங்கப்படாமல்
காணப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரை

சான்றிதழை
பெற்றுக்கொள்வதற்கான
அறிவுறுத்தல்கள் உரிய
தரப்பினருக்கு
வழங்கப்பட்டதுடன்
இந்நிலைமை சீர்
செய்வதற்கான
நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகின்றது.

பரிந்துரைகள்

குடிபுகு இயைபுச்
சான்றிதழ்
வழங்குவதற்கு
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் பயன்பாட்டிலுள்ள 08
வாகனங்கள் மற்றும் 02 சந்தைகள், 02
கடைகள், 05 அலுவலகங்கள், 02
கொல்களங்கள் 06 பொதுக்கிணறுகள்
மற்றும் 33 மயானங்கள் அமைந்துள்ள
காணிகள் சபைக்கு
உரித்தாக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

உரிமை மாற்றத்திற்குரிய
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

பரிந்துரைகள்

சொத்துக்களின்
உரிமைத்துவம்
தீர்க்கப்பட
வேண்டும்.

3.4 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) அரசாங்க பெறுகை வழிகாட்டு
நெறியின் 2006 இன் பந்தி 2.4 இன்
பிரகாரம், விலைக்கேள்வி ஆவணத்தில்
குறிப்பிடப்பட்டிருந்த தொழில்நுட்ப
வீடயங்கள் அடங்கிய விபரணக் குறிப்பு
அங்கீகரிக்கப்படாமல் கூட்டுமொத்தம்
ரூபா 3,224,311 பெறுமதியுடைய 06
பொருட்கள் கொள்வனவு
செய்யப்பட்டிருந்தன.

சபையின் கருத்துரைகள்

இனிவரும் காலங்களில்
கவனத்தில் எடுக்க
நடவடிக்கை
எடுக்கப்படுகின்றது.

பரிந்துரைகள்

பெறுகை வழிகாட்டு
நெறியின் பிரகாரம்,
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(ஆ) பெறுகை வழிகாட்டு நெறியின்
அத்தியாயம் 8 இன் பிரிவு 8.7.3 (ஆ)
இன் பிரகாரம் ரூபா 500,000

-மேற்படி-

-மேற்படி-

பெறுமதியினை விஞ்சுகின்ற
எவையேனும் பண்டங்கள் அல்லது
சேவைகளிற்கான விதிமுறைப்பட்ட
ஒப்பந்தமொன்று நிறைவேற்றப்பட
வேண்டியிருந்தும் ரூபா 2,544,364
பெறுமதியான 03 கொள்வனவுகள்
தொடர்பில் வழங்குநருடன்
விதிமுறைப்பட்ட ஒப்பந்தமொன்று
மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

4. கணக்களிதன்மையும் நல்லாளுகையும் 4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த
பாதிட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானம்
மற்றும் செலவினம் உள்ளவாறான வருமானம்
மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும்
போது 03 வருமான விடயங்களில் 08 சதவீதம்
முதல் 33 சதவீதம் வரையிலும் 08 செலவின
விடயங்களில் 21 சதவீதம் முதல் 100 சதவீதம்
வரையும் விலகல்களும் ஒரு மூலதனச் செலவின
விடயத்தில் 13 சதவீதமான விலகலும்
இருந்ததாலும் பாதீடு ஆக்கபூர்வமான
முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக
பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

எதிர்பாராத விதமாக
வருமானங்கள்
கிடைக்கப்பெற்றதனாலும்
செலவுகள்
அதிகரித்தமையும்
வேறுபாட்டுக்கு காரணமாக
அமைகின்றன.

பரிந்துரை

தேவைப்பாடுகள்
இனங்காணப்பட்டு
கவனத்துடன்
பாதீடுகள்
தயாரிக்கப்படல்
வேண்டும்.

4.2 சுற்றாடல் சிக்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) 1988 இன் 56 ஆம் இலக்க மற்றும் 2000
இன் 53 ஆம் இலக்க சட்டங்களால்
திருத்தம் செய்யப்பட்ட 1980 இன் 47 ஆம்
இலக்க தேசிய சுற்றாடல் மற்றும் அதன்
கீழ் அமுலாகும் பிரமாணங்களுக்கிணங்க
38 மர ஆலைகள், 35 அரிசி ஆலைகள்
மற்றும் 22 கட்டிட பொருள் விற்பனை
நிலையத்தின் காலாவதியான சுற்றாடல்
அனுமதிப் பத்திரங்களினை புதுப்பிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

குழல் பாதுகாப்பு உரிமம்
வழங்குவதற்கு
நடவடிக்கை
முன்னெடுக்கப்படுகின்றது.

பரிந்துரைகள்

தேசிய சுற்றாடல்
மற்றும் அதன் கீழ்
அமுலாகும்
பிரமாணங்களுக்கி
ணங்க அனுமதிப்
பத்திரங்களை
புதுப்பிப்பதற்கு
நடவடிக்கை
எடுத்தல் வேண்டும்.

(ஆ) கழிவுப்பொருள் உற்பத்தி செய்ய முடியாத
உக்காத கழிவுப்பொருட்களை திறந்த
நிலத்தில் போட முடியாதிருந்ததுடன்,
இயலுமான வரை மீள்சுழற்சி செய்யக்கூடிய
பொருட்களை வேறாகப் பிரித்து
மீள்சுழற்சிக்கு அனுப்ப வேண்டிய போதிலும்,
அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளாமல்
சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய
வகையில் எரியூட்டப்பட்டு வருகின்றன.

காணி கொள்வனவு
செய்யப்பட்டு
உக்காதகழிவுப்
பொருட்களை மீள்சுழற்சி
செய்வதற்கான
நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகின்றது.

குழல் நட்பு
வகையில் கழிவுகள்
அகற்றப்பட
வேண்டும்.